

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வரையறுத்த லங்கா மின்சார (தனியார்) கம்பனியின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான திரண்ட இலாப நடடக்கூற்று, திரண்ட விரிவான வருமானக் கூற்று திரண்ட உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று திரண்ட காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து கம்பனி மற்றும் தொகுதியானது 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்கள் இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கிணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனி கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனி நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனி வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 கணக்காய்வின் நோக்கெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது

அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனி செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனி ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமுலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- கம்பனி வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

## 1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரித்தல் மீதான கணக்காய்வு அவதானிப்புகள்

### 1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

குறித்த நியமத்திற்கான தொடர்புகளுடன் இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரைகள்
(அ) SLFRS/இன் கீழ் வழங்கப்பட்ட நிதி அறிக்கையிடலிற்கான எண்ணக்கரு கட்டமைப்பின் 5.5 ஆம் பந்தியின் பிரகாரம், கொடுக்கல் வாங்கல்கள் அல்லது ஏனைய நிகழ்வுகளிலிருந்து எழுந்த சொத்துக்கள் அல்லது பொறுப்புக்களின் ஆரம்ப அங்கீகாரம் மற்றும் வருமானம் மற்றும் தொடர்பான செலவுகள் இரண்டும் ஒரே நேரத்தில் அங்கீகரிப்பதில் விளையக்கூடும். எவ்வாறாயினும் கம்பனியானது ரூபா 2,855,274,443 தொகையான சூரிய சக்தி மின்சார	நாங்கள் எண்ணக்கரு கட்டமைப்பின் 5.5 ஆம் பந்தி மற்றும் பிரயோகிக்கூடிய SLFRS /LKAS வேண்டுகைகளை ஏற்றுக் கொள்கின்றோம். ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துரைகளிற்கு அமைய கொடுக்கல் வாங்கல்களின் சிக்கனத்தை வெளிப்படுத்துவதற்கு தொடர்பான வருமானம் மற்றும் செலவினம் ஒரேநேரத்தில் அனுமதிப்பது வேண்டப்படுகின்றது. நடைமுறையில் கூரை சூரிய சக்தி	எண்ணக்கரு கட்டமைப்பின் 5.5 ஆம் பந்தி மற்றும் பிரயோகிக்கூடிய SLFRS/LKAS வேண்டுகைகளிற்கு அமைய சகல சூரிய மின்சக்தி கொள்வனவு மற்றும் நேரொத்த பொறுப்புகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

கொள்வனவின் கிரயம் அனுமதிக்கப் பட்டிருக்காததுடன் மீளாய்வாண்டிற்கான விற்பனை கிரயங்களாக தேறிய கணக்கீட்டின் கீழ் நேரொத்த பெறுப்பாகவும் தேறிய கூட்டு முறைகள் நேரொத்தாகின்றன. எவ்வாறாயினும் மீளாய்வாண்டின் போது 2024 ஆம் ஆண்டிற்காக சீரான தேசிய கட்டணம் (UNT) தொடர்பில் ரூபா 482,800,000 சீராக்கல்கள் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆகவே, மீளாய்வாண்டிற்காக விற்பனை கிரயங்கள் ரூபா 2,372,472,443 குறைத்தக்காட்டப்பட்டிருந்தது.

முறைமைகள் ஒரு சட்ட ரீதியான வாங்குபவராக பரிமாற்ற அனுமதி பத்திரத்துடன் (TL) LECO இனுடைய வலையமைப்பிற்கு தொடர்புபடுத்தப்பட்டது. கூரை சூரிய சக்தி மின்னூருவாக்கலிற்கு கொடுப்பனவுகள் செயற்படுத்தப்பட்ட பொதிலும் PUCSL நெறிப்படுத்தல்கள் TL இலிருந்து அந்த அறவீடுகளிற்கு LECO மற்றும் ஏனைய DLs வேண்டப்பட்டது. DLs இந்த மின்சக்தி பயன்படுத்தியதால் TL இதன்படி விலைப்பட்டியலிடப்பட்டது. சீரான தேசிய கட்டண (UNT) சீராக்கல்களின் உள்வருகை மற்றும் வெளிச்செல்லல் இரண்டும் சரிசெய்யப்படுகின்றது. இது SLFRS /LKAS உடன் இணங்குவதை கொடுக்கல் வாங்கலின் சிக்கனத்தை உள்ளடக்கி உண்மையை வழங்குவதை உறுதிசெய்கின்றது.

(ஆ) கம்பனியானது அதே ஆண்டில் வருமானம் மற்றும் செலவினகளை பொருத்துவதற்கான வேண்டுகை SLFRS/LKAS உடன் தொடர்புபட்டிருக்காத முன்னைய ஆண்டுகள் தொடர்பான திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டில் அதன் நீதிக்கீற்றுக்களின் சீரான தேசிய கட்டண (UNT) சீராக்கல்களை அனுமதித்தது. அது 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளிற்காக ரூபா 1,108,129,877 தொகையான விற்பனை சீராக்கல்களை உள்ளடக்கியதுடன் 2021, 2022 மற்றும் 2023 தொடர்பான திருத்தங்களிற்காக மின்சார கொள்வனவு கணக்கிற்கு செலவு வைக்கப்பட்டிருந்தது. ஆகவே, மீளாய்வாண்டிற்கான விற்பனை கிரயம் ரூபா 1,108,129,877 ஆல் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.

மேற்படி

(இ) ஆதனம் பொறி மற்றும் உபகரணங்கள் மீதான (LKAS-16) இலங்கை கணக்கீட்டு நியமங்களின் 51 ஆம் பந்தியின் பிரகாரம் சொத்துக்களின் தேறிய பெறுமதி மற்றும் பயனுள்ள ஆயுட்காலம் வருடந்தோறும் மீளாய்வு செய்யப்பட வேண்டியதுடன் எதிர்பார்ப்புகள் முன்னைய ஆண்டு மதிப்பீடுகளில் வேறுபடுமாயின் LKAS 8 இற்கமைய கணக்கீடு செய்யப்பட வேண்டும். எவ்வாறாயினும் 2024

முழு வழங்கல் உட்கட்டமைப்பு சொத்து வகுதிகளிற்கு மீளாய்வு செய்வது நடைமுறைக்கு சாத்தியமற்றிருந்தது. அந்த சொத்துக்கள் முல் மற்றும் தெற்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் பரவியுள்ளமையால் அதே வகுதிக்குள் வேறுபட்ட பயன்படுத்தக்கூடிய ஆயுட்காலமுடைய வேறுபட்ட சொத்து வகைகளை உள்ளடக்கியது. எவ்வாறாயினும்,

எதாவது உரிய கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காதிருக்குமாயின் மாற்றங்களிற்காக சகல சொத்துக்களின் தேறிய பெறுமதி மற்றும் பயன்பாட்டு ஆயுட்காலம் மீளாய்வு செய்யப்பட்டு கணக்கீடு செய்வதை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

திசெம்பர் 31 இல் உள்ளவாறு நான்கு வகுதிகள் தொடர்பான ரூபா 11,978,829,318 முற்கொடுவரும் சொத்துக்களின் பெறுமதி மீளாய்வு செய்யப்பட்டு நியமத்தில் வேண்டப்பட்டவாறு கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

முகாமைத்துவம் 2025 இல் விநியோகச் சொத்துக்களை தவிர்த்து சொத்து வகுதிகளிற்கான சொத்துக்கள் பெறுமதி மற்றும் பெறுமானத்தேய்வு கொள்கை மீளாய்வு செய்வது நோக்கமாவுள்ளது. LKAS 8 உடன் இந்த இணங்காமை நிதிக் கூற்றுக்களில் குறிப்பு 10.6 இன் கீழ் வெளிப்படுத்தப்பட்டது.

### 1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

#### கணக்காய்வு அவதானிப்புகள்

(அ) ரூபா 122,974,205 தொகையான இரண்டு கொள்வனவுகள் இரண்டு தடவை பதயப்பட்டிருந்தது. இதன் விளைவால் இடைபோக்கிலுள்ள பொருட்கள் மற்றும் பொறுப்புகள் (கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கு) அதே தொகையால் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.

(ஆ) தலைமை அலுவலக கட்டிட நிர்மாணம் தொடர்பில் ரூபா 116,389,312 தொகையான இடைக்கால கொடுப்பனவு சான்றிதழிற்காக (IPC) முக்கிய முற்பண கொடுப்பனவுகள் அறவிடப்படாமை காரணமாக முற்பண கணக்கின் கீழ் காட்டுவதற்கு பதிலாக நடைபெறும் வேலையின் கீழ் தவறாக காட்டப்பட்டிருந்தது. ஆகவே, நடைபெறும் வேலைகள் அதிகரித்தக் காட்டப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டிற்காக முற்பணக் கணக்கு அதே தொகையால் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.

(இ) நீர்கொழும்பில் வாடிக்கையாளர் செவை நிலையத்தின் (CSC) நிர்மாணம் தொடர்பான நிதிப் பதிவேடுகளின் பிரகாரம் இடைக்கால கொடுப்பனவு சான்றிதழிலின் முற்பணக் கணக்கை ரூபா 36,452,909 ஆல் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்ததுடன் நடைபெறும் வேலை (WIP) மீளாய்வாண்டிற்காக அதே தொகையால் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.

#### முகாமைத்துவத்தின் கருத்துரை

நாங்கள் கணக்காய்வாளருடைய கருத்தக்களை ஏற்றுக் கொள்கின்றோம். வழங்குநர் பிரிவிற்கும் இருப்பு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கும் இடையில் தவறாக கருத்தப் பரிமாற்றல்களினால் பிரச்சனை எழுந்தது. உரிய கணக்குகளை மீளாய்வு செய்வதன் மூலம் சரியான நடவடிக்கைகள் அமுலாக்கப்படும்.

எங்களுடைய கணிப்பீட்டின் அடிப்படையில் IPC-11 முதல் IPC-19 வரையான திரண்ட இடைக்கால கொடுப்பனவுகள் ஒப்பந்தகாரருக்கு அண்ணளவாக ரூபா 9,192,069 மேலதிக கொடுப்பனவில் விளைந்திருந்தது. முற்பண கொடுப்பனவின் ஊடாக செய்யப்பட்ட கொடுப்பனவுகள் IPC வாரியாக மீளளிக்கப்பட்டிருந்ததுடன் அந்த பதிவுகள் எதிர்மறையை காட்டகின்றது. மேலதிக கொடுப்பனவு தொகைக்கு சமர்ப்பிக்கப்படாத வேலைகளுடன் தொடர்புடையது. உங்கள் விளக்கத்தின் பிரகாரம் விடயத்தை வெளிப்படுத்துவதற்கு மேலும் கவனம் செலுத்தப்படும்.

அவதானிப்புகளை கவனிக்கப்பட்டது. உரிய நடைபெறும் வேலையின் பதிதல் பொருந்தாமல் வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இது இதன்படி திருத்த வேண்டும். எவ்வாறாயினும் தேறிய சொத்த நிலையை வெளிப்படுத்துதில் தாக்கம் இருக்கவில்லை.

#### பரிந்துரைகள்

உள்ளக மீளாய்வு நடைமுறையை சரியாக அளவீடு செய்வதற்கும் வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

முக்கிய முற்பண தொகையை மீள வகைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நடைபெறும் வேலை கணக்கிற்கு இடைக்கால கொடுப்பனவு முற்பண சான்றிதழின் முற்பண கொடுப்பனவிலிருந்து ரூபா 36,452,909 மீள வகைப்படுத்தலின் மூலம் நிதிப் பதிவேடுகளை சீராக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.5.3 கணக்காய்விற்காக கிடைக்கப்பெறாத ஆவணச்சான்றுகள்

விடயம்	தொகை ரூபா	கிடைக்கப்பெறாத சான்றுகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரைகள்
லங்கா புரோட்பாங் நெற்றவேக் (பிரைவேட்) லிமிட்டெட்டின் பங்குச் சான்றிதழ்	5,000,000	முதலீட்டின் பெறுமதி மற்றும் உள்ள தன்மையை உறுதிப்படுத்த பங்குச் சான்றிதழ் அல்லது ஏனைய முறையான ஆவணச் சான்று	இது தொடர்பில் சட்டமா அதிபர் நாயகத்தின் அறிவுறுத்தல்கள் பெறப்பட்டது. இந்த முதலீடு 2001 இல் செய்யப்பட்டமையால் இந்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியாதென அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் உள்ளக விசாரணைகள் செயற்பாட்டில் உள்ளன.	முதலீட்டின் பெறுமதி மற்றும் உள்ள தன்மையை உறுதிப்படுத்த பங்குச் சான்றிதழ் அல்லது ஏனைய தொடர்புடைய பதிவுகள் பொன்ற முறையான ஆவணச் சான்று பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 பெறவேண்டியவைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரைகள்
(அ) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு பட்டியலிடல் முறைமையில் சமர்ப்பிக்கப்பட்ட மொத்த கடன்பட்டோர் மீதி ரூபா 3,372,405,052 ஆக இருந்ததுடன் அதில் ரூபா 326,812,943 ஒரு ஆண்டிற்கு மெல் அறவிடப்படாமல் இருந்தது.	LECO முகாமைத்துவம் ஒரு ஆண்டிற்கு மேலாக நிலுவையாக இருந்த 31,141 வாடிக்கையாளர்களிற்காக குறிப்பாக செயற்பாட்டு, துண்டிக்கப்பட்ட செயற்பாடற்ற வாடிக்கையாளர் என்போருக்காக குறித்த அளவீடுகள் மற்றும் அந்த அச்சிடப்பட்ட அறிவித்தல் அல்லது கட்டளைகளுடன் அறவீட்டு நடவடிக்கைகள் செயற்பாட்டில் உள்ளதென குறிப்பிட்டது.	நிலுவையாக இருக்கின்ற மீதிகளை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) நானாவித செவைகளிற்காக தொடர்புடைய தரப்பினரின் வியாபார பெறவேண்டியவைகள் பிரதானமாக 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு தேரிய கணக்கீட்டு முறையின் கீழ் 2017 முதல் 2024 வரையான மின்சார கொள்வனவு தொடர்புபட்ட ரூபா 6,126,712,991 ஆக இருந்தது. எவ்வாறாயினும் இந்த மீதி CEB ஆல் உறுதிப்படுத்தப்பட்டிருக்காதுடன் தரப்பினர்களிற்கிடையில் முறையான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை. இதன் விளைவால் தொகையின் அறவீட்டுத் தன்மை	LECO முகாமைத்துவம் PUCSL நெறிப்படுத்தல்களால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது ஆனால் CEB உடன் முறையான உடன்படிக்கை தேவைப்பட்டிருந்ததுடன் மின்சார கொள்வனவு உடன்படிக்கையில் உள்ளடக்க வேண்டிய விடயங்கள் பரிந்துரைத்திருந்த எனக் குறிப்பிட்டிருந்தது. CEB ஆனது 2025 மே மாதத்தில் UNT ஊடாக 2023 இற்கான ரூபா 1.885 பில்லியன் அதே முறை மூலம் எதிர்காலத்தில் அறவீடுகளின் சாத்தியத்துடன்	CEB உடன் முறையான உடன்படிக்கை செய்வதற்கு நிலுவையாக இருக்கின்ற மீதிகளை அறவிடுவதற்கு உறுதிப்படுத்தல்களை பெறுவதற்கும் அல்லது CEB இற்கு ஏதாவது தீர்ப்பளவு உடன்படிக்கை / ஏதாவது செலுத்த வேண்டிய மீதிகளை சரி செய்வதற்கும்

மெய்யமையாய்வு செய்ய  
முடியாதிருந்ததுடன் நிதிக்கூற்றுக்களில் மூன்று ஆண்டுகளிற்கு மேலான கடன்பட்டோரிற்கான ரூபா 3,175,469,035 தள்ளுபடி ஏற்பாடுகள் மாத்திரம் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

தீர்க்கப்பட்டது என  
கவனிக்கப்பட்டது.  
எவ்வாறாயினும் 2017 - 2020 வரை பழைய மீதிகள் தேவையற்றிருந்ததுடன் அவற்றினை அறவிடுவதற்கு பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படும்

நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(இ) எவ்வித தொடர் நடவடிக்கையும் எடுக்காமல் மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு இரண்டு ஆண்டுகளிற்கு மின்வலு அமைச்சிடமிருந்து மேலாக பெறவேண்டிய ரூபா 6,705,420 இருந்தது.

அவதானிப்புகள் கவனத்திற்கு கொள்ளப்பட்டது. நாங்கள் இந்த தொகை அறவீட்டை நிறைவேற்றுவதற்கு மின்வலு அமைச்சுடன் இணைந்து ஒழுங்குகள் செய்கின்றோம்

நிலுவையாக இருக்கின்ற மீதிகளை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

### 1.6.2 செலுத்த வேண்டியவைகள்

#### கணக்காய்வு அவதானிப்புகள்

#### முகாமைத்துவத்தின் கருத்துரை

#### பரிந்துரைகள்

(அ) கம்பனியின் நிதிக்கூற்றிலுள்ள செலுத்த வேண்டிய மீதிக்கும் (ரூபா 5,931,838,541) CEB இன் உறுதிப்படுத்தல் மீதிக்கும் (ரூபா 4,707,762,999) இடையில் ரூபா 1,224,075,542 குறிப்பிடத்தக்களவு வித்தியாசம் இணக்கம் செய்யப்படாமை அவதானிக்கப்பட்டது

2022 ஒக்தோபர் முதல் 2023 ஆகஸ்ட் வரை மின்சார கொள்வனவில் செலுத்த வேண்டிய SSCL இலிருந்து எழுந்த CEB இற்கு செலுத்த வேண்டிய பேரேட்டு மீதிக்கும் CEB மீதி உறுதிப்படுத்தலிற்கும் இடையில் வெளிப்படைத் தன்மை கம்பனியினுடைய கணக்கேடுகளில் பதிவுசெய்திருந்தது ஆனால் CEB இனுடைய உறுதிப்படுத்தல் வெளிப்படுத்தியிருக்கவில்லை. 2022 இன் 25 ஆம் இலக்க SSCL அதிகாரச்சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் மின்சார சுழற்சி 2023 ஆகஸ்ட் வரை SSCL இற்கு உட்படுத்தப் பட்டிருக்கவில்லை. உள்நாட்டு இறைவரி திணைக்களத்துடன் தகராறு செயற்பாட்டில் உள்ளமையால் முறையான அபிப்பிராயம் சமட மா அதிபர் நாயத்திடம் வேண்டப்பட்டிருந்ததுடன் இந்த விடயம் இந்த நிதியாண்டிற்குள் தீர்க்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது.

இரண்டு தரப்பினரிடும் இடையில் வித்தியாசங்கள் இருந்தால் அதனை உடனடியாக இணக்கம் செய்யவும் தீர்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஆ) தேறய மீற்றரிங் திட்டத்தின் கீழ் CEB இடமிருந்து பேரேட்டு (குறியீடு 73207AA மற்றும் குறியீடு 73207OA) பெற வேண்டியவையாக கம்பனியின் ஏடுகளில் ரூபா 20,598,278 பதியப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் இந்த மீதி CEB அவர்களின் உறுதிப்படுத்தலில் உறுதிப்படுத்தியிருக்கவில்லை.

அந்த நிலுவையாக இருக்கின்ற மீதி கிளைகளிற்கும் தலைமை அலுவலகத்திற்கும் இடையிலாக தவறான தகவல் பரிமாற்றல்கள் காரணமாக தீர்க்கப்படாது இருந்தது. கிளைப் பதிவேடுகளின் பிரகாரம் வாடிக்கையாளர்களிற்கு சூரிய சக்தி மின்சார உருவாக்கல்களிற்காக கொடுப்பனவுகள் நிலுவையில்

CEB உடனான வித்தியாசங்களை இணக்கம் செய்யுவதற்கும் தேறிய மீற்றரின் ஒழுங்குகள் சரியாக பதியப்படுகின்றதின் கீழ் சகல செலுத்த வேண்டிய மற்றும் பெற வேண்டியவைகளை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட

இரண்டு பதிவேடுகளிற்கும் இடையில் ரூபா 20,598,278 ஆன வித்தியாசங்களில் விளைந்தது.

இருக்கவில்லை. இந்த விடயத்தை வெளிப்படுத்தவதற்கு உரிய சூரிய சக்தி வாடிக்கையாளர்களிடமிருந்து உடனடியாக மீதி உறுதிப்படுத்தல்கள் உள்ளடக்க அவசியமான நடவடிக்கைகள் அமுலாக்கப்படுகின்றன.

வேண்டும்.

(இ) 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு தற்காலிக இணைப்புக்களிற்கான மீளளிக்க வேண்டிய வைப்புகளின் கீழ் மொத்த தொகை ரூபா 85,784,619 ஆக இருந்தது. அதில் தற்காலிக இணைப்பை பெற்ற வாடிக்கையாளர் செலுத்திய ரூபா 13,613,391 ஆன தொகை ஏற்கனவே துண்டிக்கப்பட்டிருந்தும் மீளளிக்கப்படாமல் இருந்தது.

தற்காலிக இணைப்பக்களிற்கான மீளளிப்பு செயற்பாட்டில் உள்ளது. சில மீதிகள் துண்டிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிற்கு நிலுவையாக இருக்கின்ற மீளளிப்புகள் சேகரிக்கப்படாத அல்லது இரத்து செய்யப்பட்ட காசோலைகள் காரணமாக தீர்க்கப்படாதிருந்ததுடன் ஒருவேளை அறவிடவேண்டிய தொகை மீளளிக்க வேண்டிய தொகையை விஞ்சியிருந்தது. அந்த பிரச்சனைகள் உரியகால தீர்ப்பளவு மற்றும் மீளளிப்பு நடைமுறைகளை உறுதிப்படுத்துவதற்கு பாதகமாக வெளிப்படுத்தப்படுகின்றன.

துண்டிக்கப்பட்ட தற்காலிக இணைப்புக்களிற்கான வைப்பு மீளளிப்பிற்கும் மீளளிக்க வேண்டிய வைப்பக்களின் கணக்காணிப்புகளின் வலுப்படுத்தலுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஈ) வாடிக்கையாளர் வைப்புக்களில் வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டிய வட்டியின் (கணக்கு குறியீடு 73223) ரூபா 186,973,423 தொகை செலுத்தப்படாமல் இருந்தது.

அந்த ஏற்பாடுகள் இலங்கை பயன்பாடுகள் ஆணைக்குழுவின (PUCSL) அறிவுறுத்தல்களிற்கமைய தாபிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், அவற்றினை நீக்குவது தொடர்பில் வெளிப்படையான வழிகட்டுதல் இன்னமும் பெறப்படவில்லை. தெளிவுபடுத்தல்களை பெறவும் நடவடிக்கைகளை பெறவும் பொருத்தமான நடவடிக்கையை தீர்மானிக்கவும் PUCSL உடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளோம்.

இருக்கின்ற ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக்க வேண்டும்.

(உ) பேரேட்டில் ரூபா 21,271,276 தொகையான 3 தடவைகள் பொருட்கள் கொள்வனவுகளின் பட்டியலின் பெறுமதி இனங்காணப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் அவற்றின் மீது செலுத்தப்பட்ட ரூபா தொகையான முற்பணத்தின் 90 சதவீதம் கடன் கொடுத்தோர் மற்றும் காசிற்கு கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆகவே, கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டு கணக்கின் மீதி ரூபா 19,135,796 ஆல் குறைத்துக் காட்டப்பட்டிருந்ததுடன் இடைப்போக்கிலுள்ள பொருட்கள் ரூபா 21,271,276 ஆல் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.

நாங்கள் கணக்காய்வாளருடைய அவதானிப்புகளை ஏற்றுக் கொள்வதுடன் நடைமுறைகளை உடனடியாக நெறிப்படுத்துவதற்கு தீர்வு நடவடிக்கைகளை அமுலாக்க உறுதிக்கொண்டிருந்தோம்.

குறைபாடுகளை திருத்தவதற்கும் நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஊ) LECO ஆல் பயன்படுத்தப்பட்ட கணக்கீட்டு முறைமை (பிரன்டோ) பிரகாரம், முறைமையில் தீர்ப்பளவு செய்யப்பட்டவாறு அடையாளமிடப்பட்டமையால் பல கொள்வனவு கட்டளைகளிற்கு இடையில் ரூபா 18,071,844 மொத்தமான தீர்க்கப்படாத தொகை இருந்ததாக கவனிக்கப்பட்டது.

நாங்கள் கணக்காய்வாளருடைய அவதானிப்புகளை ஏற்றுக் கொள்வதுடன் நடைமுறைகளை உடனடியாக நெறிப்படுத்துவதற்கு தீர்வு நடவடிக்கைகளை அமுலாக்க உறுதிக்கொண்டிருந்தோம்.

கணக்கீட்டு முறைமையில் தீர்க்கப்படாத தொகைகளை விசாரணை செய்து தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதுடன் சகல கொள்வனவு கட்டளைகள் சரியாக பதிவுகளை பூர்த்தி செய்யப்பட்டு தீர்க்கப்பட்டதென உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

(எ) இடைக்கால கொடுப்பனவு சான்றிதழ் இல. 01 இன் இரட்டிப்பு காரணமாக நடைபெறும் வேலைக் கணக்கு ரூபா 8,051,287 ஆல் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது. அதேநேரம் நேரொத்த வழங்குநர் செலுத்த வேண்டிய கணக்கு அதிகரித்தக் காட்டப்பட்டிருந்தது.

அவதானிப்புகள் கவனத்திற் கொள்ளப்பட்டது. உரிமை கொடுப்பனவுகளின் வகைப்படுத்தல் பொருந்தமையால் அதைச் சரிசெய்ய வேண்டிய தேவை ஏற்படும். எவ்வாறாயினும், கம்பனியின் வெளிப்படுத்தப்பட்ட நிகரச் தேறிய சொத்துக்களின் நிலைமை எந்த பாதிப்பும் இருக்கவில்லை.

இரட்டை தவறுகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

### 1.6.3 முற்பணங்கள்

#### கணக்காய்வு அவதானிப்புகள்

#### முகாமைத்துவத்தின் கருத்துரை

#### பரிந்துரைகள்

2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு கம்பனியின் நிதக்கூற்றுக்களின் பிரகாரம் முற்பணங்கள் மற்றும் முற்கொடுப்பனவு தொகைகள் ரூபா 877,434,964 ஆகும். அதில் ரூபா 23,497,524 ஆன தொகை 1 முதல் 15 ஆண்டுகளிற்கு மேல் நிலுவையாக இருந்தது. மேலும் LECO ஆனது முற்பணங்களிற்கான நிதி நடைமுறை கைநூலை இன்னமும் தயாரித்திருக்கவில்லை.

தீர்க்கப்படாத முற்பணங்களை மீளாய்வு செய்யும் போது சில செயற்பாட்டிலுள்ள பயன்பாட்டு சேவைகள் தொடர்பானது. அதேநேரம் ஏனையவை ஏற்கனவே 2025 இல் தீர்க்கப்பட்டிருந்தது. விரிவான விளக்கங்கள் PWR/C/LECO/01/2024/AQ/16 இல் வழங்கப்பட்டன. உரிய ஊழியர்கள் அல்லது வழங்குநர்களிடமிருந்து தீர்ப்பளவுகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நிண்டகால நிலுவையாக இருக்கின்ற மீதிகளை தீர்ப்பளவு செய்வதற்கும் முறையாக முகாமைத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு மற்றும் எதிர்காலத்தில் முற்பணங்களை உரிய நேரத்தில் தெளிவாக்குவதற்கும் நிதி நடைமுறை கைநூல் தயாரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

### 1.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

#### சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுக்கான தொடர்பு

#### இணங்காமைகள்

#### முகாமைத்துவத்தின் கருத்துரை

#### பரிந்துரைகள்

(அ) 2023 செப்டெம்பர் 27 ஆந் திகதிய 01/2021(ii) ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கை தாய் கம்பனி வரிசை அமைச்சு செயலாளர் ஊடாக பொது முயற்சிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயத்தின் ஒத்துழைப்புடன் 2023

கம்பனியானது சுற்றறிக்கை அறிவுறுத்தலில் வேண்டப்பட்டவற்றுடன் இணங்கி 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு வரையறுத்த அன்றி லெகொ மீற்றரிங் (தனியார்) கம்பனி,

முகாமைத்துவ கருத்துரை வழங்கப்படவில்லை

சொல்லப்பட்ட சுற்றறிக்கையுடன் இணங்கியொழுக வேண்டும்

திசெம்பர் 31 இற்கு முன்னர் துணைநிலை கொள்கையை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் தாய் நிறுவனம் 2023 திசெம்பர் 31 இற்கு முன்னர் துணைநிலை கொள்கையை அறிமுகப்படுத்துகின்றது. SOEs இற்கான கூட்டு ஆளுகை மீதான வழிகாட்டல் மற்றும் SOEs இற்கான செயற்பாட்டு கைநூல் என்பவற்றின் ஏற்பாடுகள் மற்றும் சுற்றறிக்கைகள் துணைநிலை கம்பனிகளால் பின்பற்றப்பட வேண்டும்

LECO செயற்திட்டங்கள் (தனியார்) கம்பனி என்பவற்றிற்கு துணைநிலைக் கொள்கையை அறிமுகப்படுத்தி யிருக்கவில்லை.

(ஆ) 2017 செப்டெம்பர் 08 ஆந் திகதிய ADM/EST/002, 2017 செப்டெம்பர் 29 ஆந் திகதிய ADM/EST/017, 2023 யூலை 10 ஆந் திகதிய ADM/EST/017/GM/13/2023 மற்றும் 2023 யூலை 18 ஆந் திகதிய ADM/EST/017/GM/13(i)/2023 உள்ளக சுற்றறிக்கைகள்

(i) சுற்றறிக்கை பிரகாரம் சகல உத்தியோகத்தரும் வரலடையாள இயந்திரத்தை பயன்படுத்தி அவர்களுடைய வருகை மற்றும் வெளிச்செல்லலை பதிவு செய்யப்பட வேண்டும். 2024 யூன், யூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் தொடர்பான கணக்காய்வு மாதிரி பரிசோதனையின் போது 75 சதவீத நிறைவேற்ற தர உத்தியோகத்தர்கள் அவர்களுடைய வருகை மற்றும் வெளிச் செல்லலை பதிவதற்கு விரலடையாள இயந்திரத்தை பயன்படுத்தியிருக்கவில்லை

கவனிக்கப்பட்டது. சகல உத்தியோகத்தர்களும் உயிரில் வருகை முறைமை மூலம் அவர்களுடைய வருகை மற்றும் வெளிச் செல்லலை பதிவதற்கு வேண்டப்பட்டனர் எவ்வாறாயினும் குறித்த சில நிறைவேற்று பொறுப்புகள் காரணமாக முறைமையின் பயன்பாடு நடைமுறைக்கு சாத்தியமற்றிருந்தது. இதனை வெளிப்படுத்துவதற்கு முகாமைத்துவம் 2025 மார்ச் 24 ஆந் திகதிய ADM/Est/017/GM/49/2025 ஆம் இலக்க பொது முகாமையாளர் சுற்றறிக்கையை வழங்கி இருந்தது சுற்றறிக்கையின் பிரதி உங்களுடைய கவனத்திற்கு இணைப்பட்டுள்ளது.

வருகையை பதிவதற்கு விரலடையாள இயந்திரத்தை சகல உத்தியோகத்தர்கள் பயன்படுத்துவதையும் உள்ளக சுற்றறிக்கைமைய ஒழுங்காக கண்காணிக்கப் படுவதையும் உறுதிப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ii) ஒருவேளை ஏதாவது கடமை நேரத்தில் ஊழியர்கள் வேலைத் தளத்திற்கு வருவதற்கு முன்னர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது

முன்னையவற்றினைப் போலவே பிரிவு II இன் கீழ் சுட்டிக்காட்டிய வேண்டுகை பெரும்பாலான நிறைவேற்று தரத்தினருக்கு

சகல ஊழியர்களும் முன்கூட்டிய வருகை மற்றும் முன்கூட்டிய வெளிச் செல்லுகைய அனுமதியுடன் பதிவு செய்தலையும்

மற்றும் கடமைகள் சாதாரணமாக நிறைவேற்றும் போது நேரத்திற்கு முன்னர் கடமைகளிற்காக வேலைத்த தளத்திருந்து வெளிச் செல்லுதல் உரிய அனுமதியுடன் பதியப்பட வேண்டியதுடன் மனிதவள முகாமைத்துவத்திற்கு கிடைக்க வேண்டும். எவ்வாறாயினும் பெரும்பாண்மையான நிறைவேற்றுத தரத்தினர் இந்த வேண்டுகையுடன் இணங்கியிருக்கவில்லை என அவதானிக்கப்பட்டது.

நிறைவேற்று தரத்தினர் விடுமுறை விடுமுறை விண்ணப்பத்தை கருத்திற்கொண்டு அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் நிறைவேற்று தரத்தினர் விடுமுறைகள் விரலடையாள அச்சத் தாள் அறிக்கையுடன் பரிசோதிக்கப்பட்டிருக்க வில்லை.

ஒதுக்கப்பட்ட குறித்த பொறுப்புகளை அதேபோல பாதிக்கின்றதனால் வேண்டப்பட்ட படிவங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வதற்கு உரிய அனுமதகளை பெறுவது சாத்தியமற்றிருந்தது.

இதன் விளைவால், 2025 மார்ச் 24 ஆந் திகதிய பொது முகாமையாளரின் ADM/EST/017/GM/49/2025 ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம் இந்த வேண்டுகை செயற்பாடற்றதாக இருக்கும்.

இந்த பதிவுகள் சிறந்த HR முகாமைக்காக மனித வளத் துறையுடன் சமர்ப்பிக்கப்பட்டதை உறுதிப்படுத்துவதற் கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேற்குறியவற்றினைக் கருத்திற்கொண்டு பயோமெற்றிக்கை வருகை பதிவு முறைமூலம் முகாமை செய்வதற்கு தொடர்ந்து கண்காணிப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றிருந்த போதிலும் முகாமைத்துவம் விடுமுறை அனுமதி கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் அனுமதியளித்தல் முறையான விடுமுறை விண்ணப்பம் செயன்முறை மூலம் தொடர்ந்து சரியான முறையில் நடாத்தப்படுகின்றது.

விரலடையாள வருகை பதிவுகளுடன் விடுமுறை அனுமதிகளை மெய்மையாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(இ) சொல்லப்பட்ட நிறைவேற்று உத்தியோகத்தர்களை 2024 மார்ச் 21 ஆந் திகதிய ADM/EST/017/GM/13/2024(ii) ஆம் இலக்க உள்ளக சுற்றறிக்கையின் 2(அ) ஆம் பந்தி

விரலடையாள வருகை முறையின் ஊடாக உருவாக்கப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் ஊழியர் வருகையுடன் இணைக்கப்பட்ட சகல கொடுப்பனவுகள் தனிப்பட்ட முறையில் கணிப்பீடு செய்ய முடியும்.

“ஊழியர் வருகையுடன் தொடர்புபட்ட சகல கொடுப்பனவுகளும் விரலடையாள வருகை பதிவுகள் மூலம் செய்யப்பட்ட பதிவுகளிலிருந்து மாத்திரமே கணக்கீடு செய்ய வேண்டும்” என கொள்கையை கட்டாயமாக்கும்

மெய்மையாய்வு செய்யப்பட்ட பயோமெற்றிக் பதிவு அடிப்படையில் சகல வருகை தொடர்பான கொடுப்பனவுகளு ம கணிப்பீடு செய்யப்படுவதை உறுதி

எவ்வாறாயினும், பயோமற்றிக் வருகை பதிவு கட்டாயமாக பயன்படுத்துவதை வலியுறுத்தி 2017 முதல் ஐந்து சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்த போதிலும் 2024 யூன் ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் 75 நிறைவேற்று தர உத்தியோகத்தர்கள் இதனை பயன்படுத்த தவறியிருந்ததுடன் கம்பனியானது பயோமெற்றிக் வருகை பதிவை பெறாமல் 75 நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்களிற்கு வருடாந்த ஊக்குவிப்பு மற்றும் மருத்துவ விடுமுறை கொடுப்பனவாக ரூபா 59,087,804 தொகையான கொடுப்பனவுகள் செய்யப்பட்டிருந்தது.

கொள்கை நடைமுறையில் கண்டிப்பாக அமுல்படுத்தப்பட வேண்டும், அத்தகைய கொடுப்பனவுகள் உரிய மேற்பார்வையாளர்கள் ஊடாக சமர்ப்பிக்கப்பட்ட விடுமுறை விண்ணப்பங்களிலிருந்து தயரிக்கப்பட்ட வருகை அறிக்கை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்ததுடன் முறையாக அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறை இரண்டு நடைமுறைகள் மற்றும் மேற்குறிப்பிட்ட ஊக்குவிப்பு மற்றும் பதிகளின் சரியான கொடுப்பனவு ஒப்படைக்கப்பட்டது.

செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதுடன் உள்ளக சுற்றறிக்கையுடன் இணங்கி செயற்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்தப்பட வேண்டும்.

(ஈ) 2023 ஆகஸ்ட் 14 ஆந்திகதிய ADM/EST/017/GM/14/2023 ஆம் இலக்க உள்ளக சுற்றறிக்கையின் “பிரதான பண்புகள்” 6 ஆம் பிரிவு

உள்ளக சுற்றறிக்கை பிரகாரம் வேறுபட்ட கட்டண முறையின் கீழ் சூரிய சக்தி மின்சார வழங்குநர்களிற்கு செய்யப்பட்ட கொடுப்பனவிலிருந்து 2 சதவீத கழிப்பனவு வேண்டப்பட்டிருந்ததுடன் 20 ஆண்டுகள் ஒப்பந்த காலப்பகுதி முழுவதும் செயலாற்றல் உத்தரவாதமாக வைப்பச் செய்யப்பட வேண்டும். இந்த வெண்டுகை வழங்குநர் இணக்கத்தை உறுப்படுத்துவதற்கும் அமைச்சரவையின் வழியில் செயலாற்றாமையால் நிதி வளங்களை வழங்குவதற்கும் வேண்டப்பட்டிருந்தது. 2023 மே 20 ஆந்திகதிய ஈம/23/0798/621/016-II ஆம் இலக்க

LECO ஆனது நடைஐற மற்றும் சட்ட கட்டுப்பாடுகள் காரணமாக 2 சதவீத வழங்குநர் பிணை முறி வைப்புக்களை முழுமையாக அமுலாக்க முடியாதிருந்தது. வேறுபட்ட கட்டணம் குறைதிருந்ததுடன் நிலையான கட்டளை அமுலிற்கு வராமையால் மாதாந்த வைப்பத் தொகை இனித்தேவையில்லை. கட்டண நாளது வரையாக்கலிலுள்ள தாமதங்கள் வழங்குநர் தகராறுகளையும் வாடிக்கையாளர் முறைப்பாடுகளையும் ஏற்படுத்தியிருந்தது. அமைச்சரவையின் வேறுபட்ட கட்டண இரத்து செய்தலைத் தொடர்ந்து LECO நிலையான

சூரிய சக்தி மின்சார வழங்குநர்களிற்கான சகல தொடர்பான கொடுப்பனவுகளுக்கு ம் 2 சதவீத கழிப்பனவு வேண்டுகை செயற்படுத்தவும் அமைச்சரவை அனுமதித்த செயலாற்றல் உத்தவாத வழிகாட்டல்களுடன் இணங்குவதை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அமைச்சரவை விஞ்ஞாபனத்தின் பரிந்துரைகளில் ஒன்றிற்கான தீர்மானம் எவ்வாறாயினும், LECO ஆனது மேற்குறித்த வேண்டுகை அமுலாக்கவதற்கு தவறியிருந்தமையால் சூரிய சக்தி மின்சார வழங்கல்களிலிருந்து ரூபா 2,341,941 தொகை கழிக்கப்பட்டிருக்கவில்லை.

கட்டணத்திற்கு ஒரு முறைமை தன்னார்வ மாற்றத்தை வழங்கியது. அதில் மேலதிக கிரயம் அல்லது நிதி இலாபம் இருக்கவில்லை. மேலும் கம்பனியின் அதிகாரத்திற்கு செயற்படுத்தப்பட்டது.

(உ) 2023 மே 9 ஆந் திகதிய ஆம் ஈஓஈ/23/0798/621/016-II இலக்க அமைச்சரவை தீர்மானம்

அமைச்சரவையால் அனுமதிக்கப்பட்ட வேறுபட்ட கட்டண முறையின் கீழ் உடன்படிக்கைகளை சூரிய சக்தி மின்சாரம் வழங்குநர்கள் கைச்சாத்திடப்பட்டது. எவ்வாறாயினும் 2025 பெப்ரவரி 24 இல் இலங்கை மின்சார கம்பனியால் (LECO) வழங்கப்பட்ட முகாமைத்துவ நெறிப்படுத்தல் அலகு ஒன்றிற்கு ரூபா 27.00 இன் நிலையான மின்சார கட்டணங்களை தீர்மானிப்பதற்கு அந்த வழங்குநருக்கு அனுமதிக்கப்பட்டது. இது இந்நேரத்தில் வழங்கப்பட்டது. இதன்படி அறிக்கை திகதியில் உள்ளவாறு நிலையான வீதத்தின் கீழ் புதிய உடன்படிக்கை கைச்சாத்திட்டிருந்த களணி கிளையின் கீழ் 21 வழங்குநர்கள் அவர்களுடைய முன்னைய 20 அண்டு வேறுபட்ட கட்டண ஒப்பந்தங்கள் மீளமைக்கின்றது. மூல கட்டண வீதங்கள் அனுமதிக்கப்பட்ட பொதிலும் இந்த கட்டணங்கள் அமைச்சரவை அனுமதி பெறாமல் செய்யப்பட்டது. மேலும், இந்த தீர்மானம்

அமைச்சரவை விஞ்ஞாபனம் இன்னொரு திட்டத்திற்கு வேறுபட்ட திட்டத்திலிருந்து நிர்ணயிப்பதற்கு வழங்குநர்கள் அமதிக்கவில்லை. மற்றும் சுற்றறிக்கை அறிவுறுத்தலின் 07 ஆம் பிரிவும் அத்தகைய அபிப்பிராயத்தை வழங்கியிருக்கவில்லை எவ்வாறாயினும் 2024 பெப்ரவரி 24 ஆந் திகதிய முகாமைத்துவ கட்டளையின் அடிப்படையில் நிறுவனம் நடைமுறை மாற்றீட்டை அறிமுகப்படுத்தியிருந்தது. வழங்குநருடன் அனுமதியுடன் திட்டங்களை மாற்றுவதற்கு அனுமதிக்கின்றது. இந்த சந்தர்ப்பம் சகல வழங்குநருக்கும் விரிவாக்கப் பட்டிருந்ததுடன் அந்நேரத்தில் அமைச்சரவை வேறுபட்ட கட்டண திட்டம் ஏற்கனவே இரத்து செய்யப்பட்டிருந்தது. இதன்படி அமைச்சரவை அனுமதிக்கு அப்பால் செயற்படவில்லை என்பதை நிறுவனம் வலியுறுத்தியது.

கட்டண மாற்றங்களிற்காக முறையான அமைச்சரவை அனுமதி பெறுவதற்கும் உடன்படிக்கை இணக்கங்களை உறுதிப்படுத்துவதற்கு திருத்தப்படுகின்ற வழங்குநர் உடன்படிக்கைக்கு முன்னர் நிதிப் பகுப்பாய்வு ஊடாக நடாத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எடுபதற்கு முன்னர்  
கம்பனிக்கு சாத்தியமன  
கிரயத்தை  
மதிப்பிடுவதற்கு நிதி  
மீளாய்வு எதுவும்  
செய்யப்படவில்லை.

(ஊ) ADM/EST/017/GM/14/2023  
ஆம் இலக்க உள்ளக  
சுற்றறிக்கை பிரகாரம்

வேறுபட்ட கட்டண  
முறையின் கீழ் சூரிய  
சக்தி மின்சார  
வழங்குநரின் கட்டணம்  
காலாண்டு மீளாய்வு  
செய்யப்பட வேண்டும்.  
எவ்வாறாயினும் 11  
மாத தாமதங்களுடன்  
கட்டண திருத்தம்  
மேற்கொள்ளப்பட்டது.

இருந்த போதிலும்  
கம்பனியானது கட்டண  
திருத்தம் இல்லாமல்  
சூரிய சக்தி மின்சார  
வழங்குநர்களிற்கு ரூபா  
155,100,144 தொகை  
செலுத்தியிருந்தது.  
இதன் விளைவால்  
சூரிய மின்சக்தி  
கொடுப்பனவுகளாக  
மேற்குறிப்பிட்ட  
வழங்குநர்களிற்கு ரூபா  
38,003,066 மேலதிக  
கொடுப்பனவு  
செலுத்தப்பட்டிருந்தது.

வேறுபட்ட கட்டண  
முறைமையின் கீழ்  
கட்டண வீதங்கள்  
இல்கை மின்சார  
சபையால் (ஊருடீ)  
காலாண்டு ரீதியாக  
திருத்த  
வேண்டியிருந்தது.  
எவ்வாறாயினும் 2023  
திசெம்பர் 13 இல் 2023  
4 ஆவது காலாண்டு  
வீதங்கள் வழங்கப்பட்ட  
அதேநேரம் 2024  
ஆகஸ்ட் 14 இலேயே  
வெளியிடப்பட்டது.  
இதன் விளைவால்  
2024 இன் 1 ஆவது, 2  
ஆவது மற்றும் 3  
ஆவது காலாண்டு  
களிற்காக வீதங்கள்  
எதுவும்  
வெளியிடப்படவில்லை.  
அதன் பின்னர்  
முன்னைய காலாண்டு  
வீதங்கள் மற்றும் 2024  
பூலை 23 இல் CEB  
இன் மேலதிக பொது  
முகாமையாளர்  
(வயரில்லாத)  
பயன்படுத்தி  
வழங்குநர்களிற்கு  
தொடர்ந்திருந்த  
நிறுவனம் உரிய  
கட்டண திருத்தங்களின்  
வெளியீட்டை  
பிரதிநிதித்துப்  
படுத்துகின்றது.

உள்ளக  
சுற்றறிக்கைகமைய  
உரய கால கட்டண  
திருத்தங்கள்  
உறுதிப்படுத்துவதற்  
கு நடவடிக்கை  
எடுக்கப்பட  
வேண்டும்.

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதிசார் விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 9,842 மில்லியன் தொகையான இலாபமானதுடன்  
அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 4,129 மில்லியன் தொகையாகும். ஆகவே,  
நிதி விளைவுகளில் ரூபா 5,713 மில்லியன் தொகையான முன்னேற்றம் அவதானிக்கப்பட்டது. ரூபா  
2,015 மில்லியனால் ஏனைய செயற்பாட்டு வருமான அதிகரிப்பு மற்றும் ரூபா 3,924 மில்லியனால்  
செயற்பாட்டுச் செலவினம் வீழ்ச்சியடைந்தமை என்பனவே இந்த முன்னேற்றத்திற்கான பிரதான  
காரணமாக இருந்தன.

## 2.2 பிரதான வருமானம் மற்றும் செலவினங்களின் போக்குப் பகுப்பாய்வு

- (அ) மீளாய்வாண்டிற்கான வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 5.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதேநேரம் விற்பனை கிரயம் 5.7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்ததுடன் மீளாய்வாண்டிற்கான மொத்தலாபம் 3.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
- (ஆ) மீளாய்வாண்டிற்கான ஏனைய செயற்பாட்டு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 96 சதவீதத்தால் அதிகரித்திருந்தது.
- (இ) மீளாய்வாண்டிற்கான ஏனைய செயற்பாட்டு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 85 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

## 2.3 விகிதப் பகுப்பாய்வு

- (அ) முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது தேறியலாப எல்லை 6 சதவீதத்திலிருந்து 8 சதவீதம் வரை அதிகரித்திருந்தது.
- (ஆ) முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது உரிமை மூலதனத்திற்கான வருவாய் (ROE) 9 சதவீதத்திலிருந்து 11 சதவீதம் வரை அதிகரித்திருந்தது.
- (இ) முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது கம்பனியின் நடைமுறை விகிதம் 2.4 இலிருந்து 3.2 வரை குறைவடைந்திருந்தது.

## 3. செயற்பாட்டு மீளாய்வு

### 3.1 முகாமைத்துவ திறமையினங்கள்

#### கணக்காய்வு அவதானிப்புகள்

LECO இன் தலைமை அலுவலக நிர்மாண செயற்திட்டம் தொடர்பான இடைக்கால பூர்த்தியாக்கல் சான்றிதழ் பிரகாரம், 2025 ஏப்ரல் 30 இல் உள்ளவாறு சான்றுபடுத்தப்பட்ட வேலைகள் ரூபா 935,085,691 ஆக இருந்தது. எவ்வாறாயினும் ஒப்பந்தகாரருக்கு செய்யப்பட்ட மொத்த கொடுப்பனவுகள் ரூபா 1,094,457,389 ஆக இருந்தது. இதன் விளைவால் உடன்பட்ட ஒப்பந்த கொடுப்பனவு நடைமுறை மற்றும் மீளாய்வு காலப்பகுதியின் பொது நிதி கண்காணிப்பு மற்றும் ஒப்பந்த முகாமைத்துவ கட்டுப்பாடுகளிலுள்ள நலிவுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் ஒப்பந்தகாரருக்கு ரூபா 159,371,698 மேலதிக கொடுப்பனவுகள் செய்யப்பட்டிருந்தது என அவதானிக்கப்பட்டது.

#### முகாமைத்துவத்தின் கருத்துரை

முகாமைத்துவ கருத்துரைகள் வழங்கப்பட்டிக்கவில்லை.

#### பரிந்துரைகள்

மேலதிக கொடுப்பனவை அறவிடுவதற்கும், எதிர்காலத்தில் அதேபோல மேலதிக கொடுப்பனவுகளை தடுப்பதற்கு ஒப்பந்த முகாமைத்துவ நடைமுறையை வலுப்படுத்துவதற்கும் நிதிக் கண்காணிப்பை உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

### 3.2 செயற்பாட்டு திறமையீனங்கள்

#### கணக்காய்வு அவதானிப்புகள்

#### முகாமைத்துவத்தின் கருத்துரை

#### பரிந்துரைகள்

(அ) கம்பனி உருவாக்கிய கணக்கீட்டு கட்டமைப்பு பிரகாரம் கிளை மட்டத்தில் VAT தெர்ப்புபட்ட கொடுக்கல் வாங்கல்கள் மத்திய மயப்படுத்தல் செயற்படுத்தலிற்காக தலைமை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், கோட்டை கிளையில் செலுத்த வேண்டிய VAT (கணக்கு குறியீடு 73350) கீழ் ரூபா 6,188,495 தீர்க்கப்படாத மீதி தலைமை அலுவலகத்திற்கு மாற்றப்படாமல் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு இருந்தது.

கம்பனி வரி ஆலோசனையாளர்கள் செலுத்த வேண்டிய VAT மீதியை தீர்ப்பனவு செய்த பின்னர் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடமிருந்து (IRD) உரிய VAT மீளளிப்பினை பெறுதலின் சாத்தியதன்மையை பரிசொதித்தல் செயற்பாட்டில் உள்ளதுடன் IRD உடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையடல் மட்டத்தில் உள்ளனர்

தலைமை அலுவலகத்திற்கு கிளை மட்ட VAT கொடுக்கல் வாங்கலை மாற்று வதற்கும் சரியான நிதிப் பதிவேடுகளை பேணுவதற்கு மத்தியமயப்படுத்தல் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஆ) பாதிடுகள் தயாரிக்கும் நேரத்தில் கிடைத்த சறந்த தகவல்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். எவ்வாறாயினும் முன்னைய ஆண்டிற்கான UNT தொடர்புபட்ட மதிப்பீடுகள் தொடர்பில் ரூபா 1,443,646,679 பெறுமதியான மூல மதிப்பீடுகளிற்கும் ரூபா 305,639,299 பெறுமதியான திருத்தப்பட்ட தொகைக்கும் இடையில் குறிப்பிடத்தக்களவு வித்தியாசம் அவதானிக்கப்பட்டது.

UNT சீராக்கல் DL விற்பனை வருமானம், மின்வலு கொள்வனவுகள், இயலளவு மற்றும் மின்வலுக் கொடுப்பனவுகள், விநியோக நட்டங்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட வருமானம் போன்ற சிக்கலான மாறிகளை பயன்படுத்தி PUCSL ஆல் நிர்ணயிக்கப்பட்ட கணிப்பீட்டு அடிப்படையில் உள்ளது. சிக்கலான தரவு மற்றும் ஊடேடு இனுடை கட்டமைப்பு காரணமாக இறுதி UNT சீராக்கல் அடிக்கடி தாமதப்பட்டிருந்தது. LKAS 8 இன் வழிகாட்டலிற்கமைய வெளிவாரி வளங்களுடன் இணங்கி LECO ஆனது PUCSL இலிருந்து அண்மைய பகுதியளவு மதிப்பீடுகள் பயன்படுத்துகின்றது. அதேநேரம் LECO ஆனது விடாமுயற்சியுடன் உறுதிப்படுத்துகின்றது. இந்த மதிப்பீடுகளின் வெளிப்படைத்த தன்மை PUCSL இன் பொறுப்பாகும். இந்த சுத்திகரிப்பு மற்றும் மதிப்பாய்வு கொள்கை பின்பற்றப்படுகின்றது. சரியான காலப்பகுதியில் வருமானம் மற்றும் செலவினம் பொருத்தப்படுகின்றது.

சிறந்த கிடைத்த தகவல்கள் மற்றும் நியாயமான எதிர்வு கூறல்களை பயன்படுத்தி மதிப்பிடல் நடைமுறையை வலுப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(இ) ஆண்டின் பொது கம்பனியானது இலங்கை மின்சார சபையிடமிருந்து (CEB) ரூபா 57,199 மில்லியன் பெறும் பல

ஆரம்பத்தில் மின்சார கொள்வனவு உடன்படிக்கை CEB ஆல் வரையப்பட்டிருந்தது. 2023 ஆம் ஆண்டிலிருந்து வரைவு ஆவணங்களை இறுதியாக்குவதற்கு

ஊடேடு உடன் கொள்வனவு உடன்படிக்கை உள்ளடங்கிய சகல உடன்படிக்கைகளும்

கலந்துரையாடல்கள் தியான  
மின்சாரம் கொள்வனவு  
செய்யப்பட்டிருந்தது.  
எவ்வாறாயினும், அந்த கொடுக்கல்  
வாங்கல்கள் அவற்றுடன்  
முறையான மின்சார கொள்வனவு  
உடன்படிக்கை (PPA) இல்லாமல்  
நடாத்தப்பட்டிருந்தது.

CEB உடன் CEB மற்றும் LECO  
அலுவலகங்களின் பல  
பங்குபற்றலுடன்  
கலந்துரையாடல்கள்  
நடைபெற்றது. பின்னர், PUCSL  
ஆனது CEB உடன் CEB  
மற்றும் LECO அலுவலக  
பங்குபற்றலுடன் 2025 பெப்ரவரி  
25 இல் வரைவை  
இறுதியாக்குவதற்கு  
கலந்துரையாடல் கூட்டங்களை  
ஒழுங்கு செய்திருந்தது.  
கலந்துரையாடலின் போது LECO  
ஆனது வரைவு  
உடன்படிக்கையில் பல  
திருத்தங்களை செய்வதற்கு  
பரிந்துரைத்துள்ளது.  
எவ்வாறாயினும் CEB ஆனது  
இறுதியாக்கிய ஆவணங்களை  
இன்னமும்  
சமர்ப்பித்திருக்கவில்லை.

முறையாக  
கைச்சாத்திடப்பட்டிருந்தது  
எனவும் மெய்மையாய்வு  
நடைமுறைக்காக  
கணக்காய்வு அல்லது  
தோவது சட்டரீதியாக  
தரப்பினர்களிற்கு  
சமர்ப்பிப்பதற்கு  
ஆவணப்படுத்தப்பட்டது  
எனவும்  
உறுதிப்படுத்துவதற்கு  
நடவடிக்கை எடுக்கப்பட  
வேண்டும்.

### 3.3 கொள்வனவு முகாமைத்துவம்

#### கணக்காய்வு அவதானிப்புகள்

2023 ஆம் ஆண்டிற்காக பிரதான  
கொள்வனவு திட்டத்தின் (MPP)  
பிரகாரம் 7.6 மீற்றர் கம்பத்தின்  
மதிப்பிடப்பட்ட அலகு கிரயம் ரூபா  
52,500 ஆக இருந்ததுடன் 9 மீற்றர்  
கம்பம் ரூபா 82,500 ஆக  
இருந்ததுடன் அதே ஆண்டிற்காக  
LECO ஆல் தயாரிக்கப்பட்ட நியம  
கிரய கைநூலின் பிரகாரம்  
மேற்குறித்த கம்பங்களின் நியம  
கிரயம் முறையே ரூபா 23,223 மற்றும்  
ரூபா 38,734 ஆக இரந்தது.  
எவ்வாறாயினும், உள்ளபடியான  
கொள்வனவு நடைமுறையின் போது  
றெப்பட்ட உயர்ந்த கிரயம் 7.6  
மீற்றர் கம்பத்திற்காக ரூபா 17,800  
மற்றும் 9 மீற்றர் கம்பத்திற்காக ரூபா  
45,500 மாத்திரமேயாக இருந்தது.  
இதன் விளைவால் MPP  
இள்ளடக்கப்பட்ட கிரய மதிப்பீடுகள்  
குறிப்பிடத்தக்களவு அதிகரித்துக்  
காட்டப்பட்டிருந்தது என  
அவதானிக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட  
வித்தியாசத்திற்கான காரணம் MPP  
ஐ தயாரித்தலிற்கான பொறுப்புடைய  
குழுவிற்கும் நியம கிரய கைநூலுடன்  
இணங்கியிருந்த குழுவிற்கும்  
இடையில் ஒருங்கிணைப்பு  
இல்லாதருந்தமையாக இருந்தது.

#### முகாமைத்துவத்தின் கருத்துரை

நியம கிரய கைநூல் (SCM)  
கடைசி கொள்வனவு  
நடைமுறைக்காக கிடைத்த  
பதவுசெய்யப்பட்ட இருப்பு விலையை  
கருத்திற்கொண்டு PUCSL  
வழிகாட்டலுடன் இணைந்து  
தயாரிக்கப்பட்டுள்ளது. கடைசியாக  
2022 இல் 2023 ஆயுழு தயாரிக்கும்  
நேரத்தில் அந்நேர  
செயற்பாட்டிலுள்ள கம்ப  
கொள்வனவுகளில் உயர்ந்த விலை  
வேறுபாடுகள் கவனிக்கப்பட்டது.  
(ரூபா 16,250.00 இற்காக  
2021/03/11 இல் வழங்கப்பட்ட 7.6  
மீற்றர் கம்பத்தின் கிரயம் சூத்திர  
முரண் பிரகாரம் 2022 ஒக்தோபரில்  
ரூபா 28,041.88 வரை  
அதிகரித்திருந்தது). தெற்று  
நோயிற்கு மதிதியில் பொருளாதார  
பிரச்சனையின் சிக்கல் காரணமாக  
மூலப் பொருட்களில் எதிர்பாராத  
அதிகரிப்பு மற்றும் கம்பங்களிற்கான  
விலை அதிகரிப்பில் வீழ்ச்சியை  
கருத்திற்கொண்டு (அந்நேரத்தில்  
இறுதி கொள்வனவில்) 2023 MPP  
தயாரிக்கும் பொது திருத்தப்பட்ட  
அலகு விலை ரூபா 52,500.00 ஆக  
எடுக்கப்பட்டிருந்தது.  
அலகு விலையை குறைத்து

#### பரிந்துரைகள்

உண்மையான கிரய  
மதிப்பீடுகளை  
வெளிப்படுத்தவதற்கு MPP  
மற்றும் நியம கிரய கைநூல்  
தயாரித்தல் பங்களிப்புகளிற்கு  
இடையில் முறையான  
நிபந்தனைகளை  
உறுதிப்படுத்துவதற்கு அதன்  
மூலம் வருமான அதிகரித்து  
காட்டல்களை  
பாதுகாப்பதற்கும் மின்சார  
கட்டணங்களில் சாத்தியமான  
தாக்கங்களை தவிர்ப்பதற்கும்  
நடவடிக்கை எடுக்கப்பட  
வேண்டும்.

ஆகவே, கம்பியின் அனுமதித்த வருமானம் (அனுமதிக்கப்பட்ட மொத்த இலாபம்) அதிகரித்துக் காட்டப்பட்டிருந்ததுடன் மேலும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் (PUCSL) ஆரம்பத்தில் கணிப்பீடு செய்யப்பட்ட மின்சார கட்டணங்கள் கம்பனியினுடைய பாதீட்டின் அடிப்படையில் இருந்தன. ஆகவே, அத்தகைய அதிகரித்தக் காட்டல்கள் கட்டண வீதத்தை அதிகரிப்பதில் விளைந்தது.

குறிப்பிடப்பட்டிருந்தால் கொள்வனவு நடைமுறையை செயற்படுத்தும் போது எதிர்மறையாக பாதிக்கப்பட்டிருக்கும்.

### 3.4 ஒப்பந்த நிர்வாகத்திலுள்ள குறைபாடுகள்

#### கணக்காய்வு அவதானிப்புகள்

ICTAD SBD-02 இன் 13.7 (இ) ஆம் பிரிவின் பிரகாரம் ஒப்பந்த தரவில் 13.7 ஆம் உட்பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டிருந்த சீராக்க முடியாத நிகழ்வுகள் பெறுமதியுடைய விலை சீராக்கலிற்காக கவனத்திற் கொண்டிருக்கவில்லை. எவ்வாறாயினும் தலைமை அலுவலக கட்டிட நிர்மாணத்தின் கீழ் இடைக்கால சான்றிதழிற்கான விலை வேறுபாட்டை கணிப்பீடு செய்கையில் கம்பனியானது சீராக்ககூடிய நிகழ்வாக சீராக்க முடியாத நிகழ்வை கருதியிருந்தது. இதன் விளைவால் கம்பனியானது விலை வெறுபாட்டிற்காக ரூபா 12,410,238 ஆன மேலதிக கொடுப்பனவு செலுத்த வேண்டியேற்பட்டது.

#### முகாமைத்துவத்தின் கருத்துரை

IPC-10 வரை சகல தயார்படுத்தல்களும் விலை வேறுபாட்டு கணிப்பீடுகளில் சீராக்கப்படாதவையாக கருதப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், ஒப்பந்த நிபந்தனைகளின் Cl. 13.7 இன் பிரகாரம் CIDA அபிப்பிராயம் (2023 யூன் 23) மற்றும் CIDA சூத்திர முறை கட்டிட தயார்படுத்தல்கள் விடுவிக்கப்பட்ட நேரத்தில் சீராக்க வேண்டியிருந்தது. இதன்படி ஒப்பந்தகாரருக்கு ஓகை செலுத்த வெண்டியதாக உள்ளதுடன் அதன் நிதி தாக்கம் LECO செயற்திட்ட பாதீடு மற்றும் செலவின எதிர்வு கூறல்கள் என்பவற்றிற்குள் ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.

#### பரிந்துரைகள்

சீராக்க முடியாதவற்றின் சரியான சுத்திகரிப்பு ஒப்பந்தகாரரிடமிருந்து அறவிட வேண்டியிருந்தமை காரணமாக ஒப்பந்த ஏற்பாடுகள் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை கடுமையாக பின்பற்றுவதற்கு விலை வேறுபாட்டு கணிப்பீட்டை உறுதிப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.